



சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறையும் மொழியியல் ஆய்வுப் பிரிவும் இணைந்து நடத்திய மூன்று நாள் ( 2010 பிப்ரவரி 24 - 26) கணினித்தமிழ் - பன்னாட்டுக்கருத்தரங்கின் இறுதி அமர்வில் கணினித்தமிழ் வளர்ச்சிக்கான எதிர்காலப் பணிகள் பற்றி கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல முடிவெடுக்கப்பட்டது.

1. கணினித்தமிழைத் திட்டமிட்டு வளர்த்தெடுத்துச் செல்ல, கணினிமொழியியல் மற்றும் மொழித்தொழில்நுட்பம் ( Computational Linguistics and Language Technology) அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும். மனிதவள ஆதாரங்கள் ( Human Resources) உருவாக்கப்படவேண்டும். அதற்காகத் தமிழகத்தில் இரண்டு கணினிமொழியியல் மையங்கள் ( Centre for Computational Linguistics and Language Technology) நிறுவப்படவேண்டும். அதில் ஒன்று ஏற்கனவே இதற்கான முதுகலைப்படிப்பு மற்றும் ஆய்வுத்திட்டங்களை மேற்கொண்டுவருகிற சென்னைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் ஆய்வுப் பிரிவில் ( Linguistic Studies unit) நிறுவப்படவேண்டும்.
2. சென்னைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் ஆய்வுப் பிரிவில் தமிழ்த் தரவுத் தொகுப்பை ( Tamil Corpus Development) உலகெங்கும் உள்ள தமிழ் ஆர்வலர்களின் உதவியுடன் கணினிவழி உருவாக்கப்படவேண்டும்.
3. யூனிகோட் ( UNICODE) ஒருங்குறிக் குறியீட்டுமுறையை முதன்மைக் குறியீட்டுமுறையாகவும், TACE 16 குறியீட்டுமுறையைத் துணைக்குறியீட்டுமுறையாகவும் தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்கவேண்டும்.
4. தமிழக அரசின் அனைத்துத் தளங்களிலும் ஒருங்குறி செயல்படுத்தப்படவேண்டும்.

5. அரசுடமையாக்கப்பட்ட அனைத்து நூல்களும் அரசு இணையதளத்தில் ஒருங்குறியில் தரப்படவேண்டும். இதற்கான பணிகளை மேற்கொள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களையும் பயன்படுத்தவேண்டும்.
6. தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் அனைத்து முனைவர் பட்ட ஆய்வேடுகளும் , எத்துறையாக இருப்பினும், அதன் சுருக்கமானது தமிழில் இணையதளம் மூலமாக வழங்கப்படவேண்டும். முழு ஆய்வேடுகளும் தமிழக அரசின் உயர்கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடப்படவேண்டும்.
7. தமிழ் பேசும் மக்கள்கொண்ட நாடுகளின் அரசுகளின் கூட்டமைப்பு ஒன்று கணினித்தமிழ் தொடர்பான வளர்ச்சிப் பணிக்காக ஏற்படுத்தப்படவேண்டும்.
8. தற்காலத் தமிழ் இலக்கணம், தற்காலத் தமிழ் அகராதி இரண்டும் தற்காலத் தமிழ்த் தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்படவேண்டும்.
9. தமிழ், ஆங்கிலம் இரண்டுக்கும் தமிழக அரசின் மின்ஆளுகைத் திட்டத்தின்கீழ் இணைத்தரவுத்தொகுப்பு ( Parallel Corpus) உருவாக்கப்படவேண்டும்.
10. மாற்றுத் திறன் கொண்டோருக்கான ( differently enabled) தமிழ் மென்பொருள்கள் உருவாக்கப்படவேண்டும்.
11. தற்போது தமிழுக்காகத் தனிநபர்களின் முயற்சிகளால் மேற்கொள்ளப்பட்டுவருகிற சொற்பிழைதிருத்தி ( Spellchecker), இலக்கணப்பிழை திருத்தி ( Grammar checker) , எழுத்து-பேச்சு மாற்றி ( Text to Speech - TTS, பேச்சு-எழுத்து மாற்றி ( Automatic Speech Recognizer) ஆகிய மென்பொருள்கள் விரைவில் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டு, அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட, தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் கர்னல்  
பேராசிரியர் க. திருவாசகம் அவர்கள் கணினித்தமிழ் - பன்னாட்டுக்  
கருத்தரங்கத் தொடக்கவிழாவில் வெளியிட்ட அறிவிப்பு

கணினித்தமிழ் வளர்ச்சிக்காகப் பல்வேறு மென்பொருள்களை  
ஆங்காங்கே உருவாக்கிவரும் கணினித்தமிழ் ஆய்வாளர்களின்  
முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில், அவர்களைச் சென்னைப்  
பல்கலைக்கழகத்தின் மொழியியில் ஆய்வுப்பிரிவானது ஒவ்வொரு  
மாதமும் முதல் சனிக்கிழமை அன்று காலை 10 முதல் 1 வரை  
மெரினா வளாகத்தின் பவளவிழாக் கலையரங்கிற்கு அழைத்து,  
அவர்களின் திறனை வெளிக்காட்ட அனைத்து முயற்சிகளையும்  
மேற்கொள்ளும்.